

July 08, 2024

National Stock Exchange of India Limited	BSE Limited
Exchange Plaza,	Phiroze Jeejeebhoy Towers
Bandra Kurla Complex	Dalal Street
Mumbai - 400 051	Mumbai - 400 001
Symbol: EQUITASBNK	Scrip Code : 543243

Dear Sirs

Sub: Intimation to holders of physical securities

With reference to the SEBI Master Circular bearing reference no. SEBI/HO/MIRSD/POD-1/P/CIR/2024/37 dated May 07, 2024, we would like to inform that the Bank has only one shareholder holding securities (equity shares) of the Bank in physical mode ("Shareholders") and the complete details as mandated to be provided/updated as per the above circular are available for the aforesaid shareholder. Further, the requirements to be complied with in adherence with the aforestated circular by the Shareholders have been disseminated on the website of the Bank.

We draw your attention to our earlier communications wherein we had intimated about allotment of 78,95,35,166 (Seventy eight crores ninety five lakhs thirty five thousand one hundred and sixty six) fully paid equity shares of Rs.10/- each of the Bank in demat mode to the eligible equity shareholders of Equitas Holdings Limited (EHL) as on the Record date in pursuance of the approved Scheme of Amalgamation of Equitas Holdings Limited, Equitas Small Finance Bank Limited and their respective Shareholders of which 2,10,902 (Two Lakh Ten Thousand Nine hundred and two) fully paid-up equity shares of the Bank were transferred to a Suspense demat account, held on behalf of the Physical shareholders of EHL as on record date. As a good corporate governance measure, the Bank had also sent intimation to the aforesaid Shareholders to enable them to dematerialize their equity shares and claim their shares as per applicable process.

Further, SEBI vide its circular bearing reference no. SEBI/HO/MIRSD/POD 1/P/CIR/2024/81 dated June 10, 2024 has inter-alia provided relaxation from non-submission of 'choice of nomination' for all existing demat accounts & mutual fund holders as well as the physical holders. A brief of the requirements stipulated in this circular has been provided in the reminders sent to the Shareholders as referred above.

In furtherance of the same, please find enclosed copies of the newspaper advertisements published in this regard in Business Standard (all editions) and Makkal Kural (all editions) on July 08, 2024, which are also available on the website of the Bank: www.equitasbank.com

Kindly take the above information on record.

Thanking you,

Yours faithfully, For **Equitas Small Finance Bank Limited**

N Ramanathan Company Secretary Encl: a/a



BEYOND BANKING

When you bank with us, you contribute towards a better society.

LIC's residual stake value up in top groups

Value of investments in top conglomerates at ₹4.39 trn, up 37.5%

EXIT MODE

Value of LIC investments

	Year ago	Current**		
Business group	stake* (%)	Stake (%)	Amount (₹cr)	% Change (Y-o-Y)
Mukesh Ambani	6.37	6.19	1,50,249	34.2
Tata	4.22	4.05	1,29,622	32.9
Adani	4.27	3.76	64,414	49.2
Bharti	4.11	3.72	39,241	66.6
Birla AV	4.86	4.03	31,943	24.5
JSW	7.31	5.35	23,891	35.0
			4,39,359	37.5
*As on lune 30, 2023: ** value as on luly 5 and stake is calculated as per				

*As on June 30, 2023; ** value as on July 5 and stake is calculated as per shareholding of March 2024 Source: Capitaline; compiled by *B*S Research Bureau

DEV CHATTERJEE

Mumbai, 7 July

ife Insurance Corporation of India (LIC) has made the most of the stock market boom by reducing stakes in all its top conglomerates during the financial year 2023-2024

However, even after reducing exposure, the value of its remaining stake has gone up substantially across all groups, according to data collated from stock exchange filings. LIC has the highest exposure in Mukesh Ambaniowned companies, followed by Tata and Adani groups, according to the shareholding data till March this year.

As of Friday closing, value of LIC investments in top conglomerates is worth ₹4.39 trillion, up 37.5 per cent over last financial year.

The worth of LIC investment in Mukesh Ambani group companies was highest at ₹1.5 trillion, up 34.2 per cent over last year.

LIC reduced its stake in RIL group companies to 6.19 per cent from 6.37 per cent.

इंडियन बैंक 🚜 Indian Bank

Corporate Office: Banking Operation Dep Royapettah, Chennai - 600 014.

e-Auction Notice

Request for Proposal (RFP) for supply

of ASK (Aadhaar Seva Kendras) Kits

and manpower - OPEX MODEL a

Indian Bank Branches. For Further

details, please refer our website

www.indianbank.in/tenders

our e-Auction portal https://

www.tenderwizard.com/INDBANK

NOTICE FOR LOSS OF SHARE CERTIFICATE

We, SHIRISH PANDHARINATH DESHMUKH alias SHIRISH DESHMUKH (PAN ADPMD09470) and PRONOTI SHIRISH DESHMUKH alias PRONOT DESHMUKH (PAN ADMPD0929N) are jointh

Deputy General Manager (BOD)

The insurer also cut its stake in Tata group companies to 4.05 per cent as of March this year but saw its value rising to ₹1.29 trillion. Shareholding data for June quarter

is not available as vet. LIC, which is now listed on the stock exchanges, also reduced its stake in Adani group companies to 3.76 per cent from 4.27 per cent. The value of its stake went up to ₹64,414 crore as on Friday, a surge of 49.2 per cent.

Market analysts said with a boom in the stock markets, the government should consider selling part of its 96.5 per cent stake in LIC to utilise the proceeds to make world class infrastructure.

"The central government is sitting on a goldmine with its investments in various PSUs. If it sells 20-25 per cent stake in LIC, then it can utilise the proceeds for creating infrastructure or for other purposes," said Raamdeo Agrawal, co-founder of Motilal Oswal Financial Services

LIC had a total market value of ₹6.42 trillion as on Friday.

With inputs from Sameer Mulgoankar

Startups face a zombie threat: Investors

New Delhi, 7 July

Homegrown micro-blogging platform Koo shut down operations last week after acquisition talks failed. Other notable startups that have entered the dead pool in recent years include Niki, Zipgo, Crejo.Fun, FrontRow, and GramFactory.

"Founders need to ensure their business models work from Day 1. Companies like Koo, operating on a 'copycat' model without differentiation, cannot survive in a market like India. The market is ruthless and will sweep away lazy ideas," said a prominent investor. speaking on the condition of anonymity.

Decline in the dead pool

In 2021, 5,868 startups shut down due to macroeconomic headwinds. This figure fell to 1.720 in 2023 and just four in 2024 so far, as macro conditions improved, according to Tracxn, a market intelligence platform. This decline, in part, can be attributed to the funding winter, which, according to investors, has instilled "fiscal discipline" among founders.

"Over the past year, many companies have sacrificed topline growth to boost their gross profit margins. Multiples have shifted from revenue to gross profit. The prospect of a strong initial public offering exit has also drawn founders towards profitability," said Vikram

Chachra, founding partner of 8i Ventures, a fintech-focused venture capital firm. Startup funding has also risen. Although funding declined 13 per cent year-on-year (Yo-Y) in the first half (H1) of 2024, companies raised \$4.1 billion during this period, a 4 per cent increase from \$3.96 billion in H2 2023, following four consecutive half-year periods of declining funding since 2022, according to Tracxn.

Moreover, the number of layoffs among startups decreased by 62 per cent Y-o-Y to 3,600 in the first five months of 2024, from 9,596 in the same period the previous year, Business Standard had reported earlier. Despite these positive indicators, the country's startups may not

be out of hot water yet.

Cash-burning zombies

While founders have become more prudent, some firms continue to burn cash to survive and may soon enter the dead pool once their runway ends.

"Several companies raised large rounds a few years ago at inflated valuations, without proper business models. They have enough money to survive for a few years. Once the cash runs out, more companies may shut down," said the investor quoted above, who did not want to be named.

Dubbed 'zombie' startups, these companies are technically operational but lost their vigour.

"These companies keep their doors open just enough to avoid being written off by their investors and contribute to the number of 'active' startups despite their lack of real growth or impact," said Anirudh A Damani, managing partner, Artha Venture Fund, a micro-venture capital fund. As the market cooled down over the past 12-18 months due to the funding freeze, fewer startups have been launched, leading to fewer shutdowns. Damani said the trend of declining shutdowns was "cyclical" and that more startups might shut down in the future.

"It's the natural ebb and flow of the entrepreneurial ecosystem. The current decline in shutdowns might signal the beginning of a new bull run, but as that cycle matures and peaks, we should expect the number of shutdowns to rise once more." he said.

▶ FROM PAGE 1

Airlines least competitive Edu may see higher Budget funding with HHI score of 4,400

In telecom, the rise was from 46.5 per ₹54,446.5 crore in FY23 while Air India cent in FY15 to 71.9 per cent in FY24. In steel it rose from 44.5 per cent to 57.6 per cent in the period.

The trend has been similar in cement and tyres but to a lesser extent. This, in turn, has led to a rise in the HHI scores in these industries.

Most industries in India are either highly concentrated or moderately so. according to the antitrust division of the US Department of Justice's common measure of market concentration. According to the merger guidelines (2023) of the US Department of Justice and Federal Trade Commission, an industry with an HHI score of 1.800 is believed to be highly concentrated. while one with an HHI between 1.000 and 1,800 is moderately concentrated. An HHI less than 1,000 means the industry is competitive.

On this scale, the aviation sector in India is the least competitive with an HHI score of 4,400, based on the various airlines' revenue share in FY23.

The two biggest airlines in the industry (InterGlobe Aviation and Air India-Vistara combine) controlled 92.6 per cent of the combined net sales of all airlines in FY23. Air India and Vistara are owned by Tata Sons and they are in the process of merger. Earlier, Air India merged with Air Asia India. InterGlobe Aviation, which operates IndiGo, reported net sales of with Challenges.

and Tata SIA Airlines, which operate Vistara, reported combined net sales of ₹53,045.6 crore in FY24.

SpiceJet was at distant third at ₹8,572 crore followed by Akasa Air at ₹698.7 crore. It is followed by the paint industry with a score of 3.607 and telecom with 3,004 in FY24. Iron and steel and tyres had an HHI score of 2.175 and 2,001, respectively, in FY24. The cement industry is moderately concentrated with 1,577 in FY24.

The HHI is calculated by squaring the revenue market of every player in the industry and then adding them. An HHI score can range from close to zero, when there are too many players each with negligible market share, to a high of 10,000 when a single company controls the industry.

In 2013, economist Viral Acharya had flagged rising market concentration in India in a Brooking paper.

"Markups fell gradually from early 1990's until 2013, but started rising steadily and significantly thereafter, scaling in 2021 the high level of 1.4 in 1990's, and even when capacity utilisation in the Indian industry was low during the pandemic due to collapse of aggregate demand," wrote Acharya in the paper titled India at 75: Replete with Contradictions, Brimming with Opportunities, Saddled

"The additional allocation is largely likely to be under the non-interest, poor and increase rural demand. non-subsidy head, focused on the rural economy, given the tepid rural demand due to the spillovers of the inadequate and uneven monsoon

seen in 2023," the report said. Within the social sector, education could receive additional funding to address pressing issues, such as the quality of education. "The range in the individual expense on education varies from zero to around ₹2 lakh per annum by the richer sections. This shows huge inequalities in education," said Amitabh Kundu, a social scientist

Besides, the Mahatma Gandhi National Rural Employment Generation Scheme (MGNREGS) is expected to see an increase, but in proportion to the Budget. The allocation for the rural job guarantee scheme remained unchanged at ₹86,000 crore in the FY25 Interim Budget compared to the RE of FY24.

"Focus would be more on growth and jobs. There is no immediate threat to the government, and they would prefer the growth agenda," Kundu said.

The BJP, in its election manifesto, promised to bring all senior citizens above 70 years of age under Avushman Bharat, which may see an increase from the ₹7,000 crore allocation in the Interim Budget. Pradhan Mantri Awas Yojana (Gramin) may also see more budget

For Bank of Baroda

P K Agarwal Company Secretary

However, several social sector schemes, such as the Swachh Bharat to make India open-defecation free and the Jal Shakti Mission to ensure piped water connections to all rural households, have achieved or are near saturation level and, therefore, are not expected to see a significant increase in allocation.

To boost consumption, the government could take steps towards increasing direct benefit transfers. The Centre is also considering increasing the allocation for PM Kisan in the Budget.

ment was expected to enhance revenue spending through a hike in transfers to farmers under the PM Kisan and other revenue spending in the form of higher MGNREGA allocation.

In February, the Centre reduced allocations to 26 of the 37 major welfare schemes that cover 'core' and 'core of the core' programmes as part of its focused efforts on fiscal consolidation in FY24. These schemes had seen a decline of 6 per cent in Revised Estimates to ₹4.41 trillion in FY24 compared to the Budget Estimate of ₹4.69 trillion.

APPOINTMENTS

State Bank of India Central Recruitment & Promotion Department Corporate Centre, Mumbai Phone: 022-22820427



Recruitment of Specialist Cadre Officers on Regular/Contractual Basis

Applications are invited from Indian citizens for the following posts on SI. Name of Post

No.	Name of Post	vacancy	Grade	туре		
	Advertisement No.: CRPD/SCO/2024-25/10					
1.	Senior Vice President (IS Auditor)	2	SMGS-V	Contractual		
2. Assistant Vice President (IS Auditor)		3	SMGS-IV	Contractual		
3.	Manager (IS Auditor)	4	MMGS-III	Regular		
4. Deputy Manager (IS Auditor)		7	MMGS-II	Regular		
Advertisement No.: CRPD/SCO/2024-25/11						
5.	Deputy Manager (Marketing- Financial Institutions)	4	MMGS II	Regular		
Eliait	Eligibility criteria (age. educational qualification, experience, job profile					

etc.) vacancy details, requisite fee and other details along-with a link for online submission of application and online payment of application fee are available on Bank's website https://bank.sbi/web/careers/currentopenings. Candidates are advised to go through the detailed advertisement and ensure their eligibility and other details before applying

• DATE FOR ONLINE REGISTRATION & PAYMENT OF FEE: 03.07.2024 TO

For any query, please write to us through link "CONTACT US" → "Post Your Query" which is available on Bank's official website (https://bank.st web/careers/post-your-query)

Date: 03.07.2024

Assistance Vice President (IS Auditor)

CIN: L51109WB1974PLC029637 Regd. Office: 14, Taratolla Road, Kolkata- 700 088 Phone: 033-30489299, Fax: 033-30489230 Email: investors@ifbglobal.com • Website: www.ifbindustries.com NOTICE

IFB INDUSTRIES LIMITED

Members are hereby informed that the despatch of the Notice and the Annual Report 2023-24 of the 48th Annual General Meeting ('AGM') of IFB Industries Limited to be held on Monday, 29th Day of July, 2024 at 10,00 A.M (IST) at Club Ecohub, Ecospace Business Park, Plot No IIF/11, Action Area II, Rajarhat, Newtown, Kolkata-700160 in conformity with the applicable provisions of the Companies Act, 2013 ('the Act') and the Rules thereunder read with the Circulars issued by the Ministry of Corporate Affairs, Government of India, has been completed on 6th July, 2024, in conformity with the regulatory requirements. In terms of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, the Resolutions for consideration at the 48th AGM will be transacted through remote e-voting (facility to cast vote prior to the AGM) and also by voting through electronic means during the AGM for which purpose the services of National Securities Depository Limited ('NSDL') have been engaged by the Company.

The Notice of 48th Annual General Meeting and the Annual Report is available on the Company's Website: www.ifbindustries.com and on NSDL website at **www.evoting.nsdl.com** and on the website of Stock Exchanges, where the Company's shares are listed.

Members whose names are recorded in the Register of Members of the Company as on the cut-off date I.e. July 22, 2024 will be entitled to cast their votes by remote e-voting or e-voting during AGM. A person who Is not a Member on the cut-off date should accordingly treat the Notice of the AGM as for

nformation purposes only. The remote e-voting period commences on Friday, July 26, 2024 at 9:00 a.m. (I.S.T) and ends on Sunday, July 28, 2024 at 5:00 p.m.(I.S.T). During this period members' of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date of July 22, 2024 may cast their vote by remote e-voting. The e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by the member, the

Any person, who acquires shares of the Company and become member of the Company after dispatch of the notice and holding shares as on the cut-off date i.e. July 22, 2024, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.com or rta@cbmsl.com.

member shall not be allowed to change it subsequently.

However, if you are already registered with NSDL for remote e-voting then you can use your existing user ID and password for casting your vote. If you forgot your password, you can reset your password by using "Forgot User Details/Password" option available on www.evoting.nsdl.com or contact NSDL at the following no.: 022-4886 7000.

A Member may participate in the Annual General Meeting even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again

In case of any query, you may refer the Frequently Asked Questions (FAQs) for Members and remote e-voting user manual for Members available at the downloads section of www.evoting.nsdl.com or call on: 022- 4886 7000. The query or grievance connected with the remote e-voting may also be addressed to:

M/s CB Management Services Private | M/s National Securities Depository

Email: rta@cbmsl.com

Mr. Subhabrata Biswas, Vice President & Compliance Officer P-22, Bondel Road, Kolkata – 700019 Tel: 033-4011-6728, Fax: 033-4011-6739 Mobile: 09836021711

Ltd (NSDL) Ms. Pallavi Mhatre, Senior Manager Tel: 022-4886 7000

The Register of Members and the Share Transfer Register of the Company shall remain closed from **July 23, 2024 to July 29, 2024 (both days inclusive)** The Results of voting will be declared within two working days from the conclusion of the 48th AGM. The declared Results, along with the Scrutinizer's Report, will be available forthwith on the website of the Company www.ifbindustries.com, on NSDL's e-voting website www.evoting.nsdl.com and website of Stock Exchanges, where the Company's shares are listed.

By order of the Board For IFB Industries Limited Ritesh Agarwal Company Secretary

CIN: L34102DL1982PLC129877

Corp. Office: #96, Sector 32, Gurugram - 122001, Haryana Telephone: +91 124 4445070

Notice is hereby given that the following Share Certificate(s) of Eicher Motors Limited

("the Company") have been reported as lost/misplaced/stolen by the below mentioned registered holder(s) and they have applied to the Company for issue of duplicate share

Name of	Folio No.	Certificate	Distinct	ive Nos.	No. of shares
Shareholder		No.	From	То	(Face value Rs.10 each)
Pradeep G	0072908	6589	657001	657100	100
Gaikwad jointly		11146	1112701	1112800	100
Subhash G					
Gaikwad					

Any person who has a claim in respect of the said certificate(s) should lodge his/her claim with all supporting documents with the Company at its registered office address at 3rd Floor, Select Citywalk, A-3 District Centre, Saket, New Delhi 110017. If no valid and legitimate claim is received within 15 days from the date of publication of this notice, the Company will proceed to issue duplicate share certificate(s)/ Letter of Confirmation to the person(s) named above subject to verification of all documents and no further claim would be entertained from any other person(s).

Place : New Delhi

equibas

| DESHMUKH (PAN ADMPD0929N) are jointly holding 800 share of Face Value Rs. 1/- in United Brewerles Limited having its registered office UB Tower, UB City, #24 Vittal Mallya Road, Bengaluru, Karnataka, 560001 in Folio UB029027 bearing Share Certificate Numbers 105912 with Distinctive Numbers from 2424721-2425520. 142520.
We hereby give notice that the said Shan Certificate(s) are lost and we have applied to the Company for issue of duplicate Share Certificates. The public is hereby warned against purchasing of dealing in anyway with the said Share Certificates.
The Company may issue duplicate Share
Certificates if no objection is received by the
Company within 30 days of the publication of this advertisement, after which no claim will be

entertained by the Company in that behalf. Shirish Pandharinath Deshmuk Place : Bengaluru Pronoti Shirish Deshmukh
Date : 08.07.2024 Folio No : UB029027

BHAROSA DISTRIBUTORS PRIVATE LTD

CIN:U51109WB1994PTC066168 West Bengal, India, 700001

This is to inform the public that th Certificate of Registration (COR) issued by the Reserve Bank of India to Bharosa Distributors (P) Ltd, identified as B.05.04083, has been misplaced/lost while he Director of the company was travelin in a taxi on 02.02.2024, as he was carry ing the documents with him. We reque anyone who finds the COR to return it to the company's registered office at the ad dress above or contact us at 9831112393 Please be advised that the COR is a vita document of the company, and any inauthorized use of it by unscrupulou The public is warned against any misus

> For Bharosa Distributors (P) Ltd. Sd/- Sajjan Kumar Agarwa

Registered Office:14 Bentinck Street Gujrat Mansion, 2nd Floor, Kolkata, PUBLIC NOTICE

EICHER MOTORS LIMITED

Regd. Office: 3rd Floor-Select Citywalk, A-3 District Centre, Saket, New Delhi - 110017 Telephone: +91 11 41095173

Email: investors@eichermotors.com, Website: www.eichermotors.com **Notice for Loss of Share Certificates**

Name of	Folio No.	Certificate	Distinct		No. of shares
Shareholder		No.	From	То	(Face value Rs.10 each)
Pradeep G	0072908	6589	657001	657100	100
Gaikwad jointly		11146	1112701	1112800	100
Subhash G					

For Eicher Motors Limited

Date: 06 July, 2024

Atul Sharma Company Secretary & Compliance Officer

EQUITAS SMALL FINANCE BANK LIMITED CIN No: L65191TN1993PLC025280 | Regd. Office: 4th Floor, Phase II, Spencer Plaza, No. 769, Mount Road, Anna Salai, Chennai - 600002. Ph: 044-4299 5000 Fax: 044-4299 5050

FOR THE ATTENTION OF HOLDERS OF PHYSICAL SECURITIES (EQUITY SHARES) OF EQUITAS SMALL FINANCE BANK LIMITED

Securities and Exchange Board of India (SEBI) vide its Master circular bearing eference SEBI/HO/MIRŠD/POD-1/P/CIR/2024/37 dated May 07, 2024 has mandated he submission of PAN, postal address with PIN Code, mobile number, bank account details, updation of Specimen signature and nomination by Shareholder(s) holding shares in physical form in listed companies (Herein referred to as "Shareholders"). The egistration of email ID is optional, however, the Shareholders are requested to registe their email id to avail online services. The requirements stipulated under the aforesaid circular inter-alia are as follows:

a) In case of non-updation of PAN, choice of nomination, contact details, bank account details, specimen signature in respect of physical folios, dividend/interest etc. shall be paid only through electronic mode with effect from April 01, 2024 upon furnishing a the aforesaid details in entirety.

b) If a security holder updates the PAN, contact details including mobile number, bank account details and specimen signature after April 01, 2024, then the security holde would receive all the dividends/interest etc., declared during that period (from April 01 2024 till date of updation) pertaining to the securities held after the said updation automatically.

Further, as per the SEBI Circular bearing reference SEBI/HO/MIRSD/POD-I/P/CIR/2024/81 dated June 10, 2024, the existing Shareholders who have not submitted their "Choice of nomination" are exempted from the aforestated requirements and are also eligible to lodge grievance or avail any service request from the RTA. The above stated circular further stipulates the following for the existing

Non-submission of 'choice of nomination' shall not result in freezing of Dem Accounts as well as Mutual Fund Folios

· Payments including dividend, interest or redemption payment withheld presently be the Listed Companies/RTAs, only for want of 'choice of nomination' shall be processed In view of this. Shareholders are requested to update the aforesaid details (in case the same has not been updated) immediately by submitting the relevant forms (which can be accessed on the website of the Bank at https://ir.equitasbank.com/shareholderservices/) to M/s. KFin Technologies Limited, Registrar and Share Transfer Ager ("RTA") of the Bank at the following address: M/s. KFin Technologies Limited (Unit

Equitas Small Finance Bank Limited), Selenium Tower-"B", Plot No 31 & 32 Gachibowli, Financial Dist, Nanakramguda, Serilingampally, Hyderabad-500 032, Telangana (or) through e-mail at einward.ris@kfintech.com by any one of the following modes:

1) Through hard copies which should be self-attested and dated. 2) Through electronic mode, provided that they are sent through E-mail id of the holder registered with RTA and all documents should be electronically/digitally signed by the Shareholder and in case of joint holders, by first joint holder.

3) Through web portal of our RTA KFIN Technologies Limited at https://ris.kfintech.cor Place: Chennai For Equitas Small Finance Bank Limited, Date: 6th July 2024 sd/- N Ramanathan, Company Secretary

Corporate Office:

www.bankofbaroda.in

Baroda Corporate Centre, C-26, "G" Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai 400 051

बेंक ऑफ़ बड़ीदा

NOTICE

28th Annual General Meeting (AGM) - Election of One Shareholder Director **List of Elected Candidate** Further to our AGM Notice dated 28th May 2024 interalia for election of One Director from

amongst the Shareholders of the Bank, other than the Central Government, 28th AGM held on 05th July 2024 through Video Conferencing (VC) /Other Audio Visual Means (OAVM). Following One Shareholder has been elected as Shareholder Director of our Bank in terms of S of the Bank of Baroda General (Shares & Meetings) Regula Section 9(3)(i) of the Banking Companies (Acquisition and Transfer of Undertakings) Act, 1970:

Sr.	Name & Address	Age	Educational / Professional
No.		(Years)	Qualifications
1	Shri Vijay Dube A-306, Kendriya Vihar, Sector 56, Gurgaon (Haryana) Pin:122 011	60	MBA (FMS Delhi), MSC (Statistics), CAIIB, Certificate in Risk in Financial Services (CISI, London)

Place: Mumbai Date: 06.07.2024

FORM NO. CAA 2

[Pursuant to Section 230 (3) and rule 6 and 7 of the Companies (Compromises, Arrangements and Amalgamation Rules, 2016)] Company Application No: TP(CAA)/1/(CHE)/2024

Innovative Textiles Limited [CIN: U74899DL1993PLC055266]

A Company incorporated under the Indian Companies Act, 1956,

Having its Registered Office at 81, Vigyan Vihar, Delhi, 110092

... Transferor Company/Applicant Company NOTICE OF THE MEETINGS OF SECURED AND UNSECURED CREDITORS

Notice is hereby given that by an Order dated 24th June 2024 the Hon'ble National Company Law Tribunal, Division Bench II, Chennai has directed to hold the meetings of the Secured and Unsecured Creditors of the Transferor Company separately for the purpose of considering, and if thought fit, approving with or without modification(s),the Composite Scheme of Arrangement (Demerger) and Amalgamation between Link Up Textiles Private Limited (Demerged Company/ Transferee Company) and Link Up Apparels Private Limited (Resulting Company) and Innovative Textiles Limited (Transferor Company) and their respective Shareholders and Creditors (the 'Scheme') and dispensed with the convening of meetings of Equity Shareholders and

Preference Shareholders of the Transferor Company. In pursuance of the said order and as directed therein, further notice is hereby given that the meetings of Secured and Unsecured Creditors will be held separately through Video Conference/ other audio-visual means as

follows:		
	Meeting Of Secured Creditors	Meeting of Unsecured Creditors
Date of Meeting 10/08/2024 [Saturday]		10/08/2024 [Saturday]
Time	10.00 A.M.	11.00 A.M.

The Secured and Unsecured Creditors of the Transferor Company are requested to attend

Copies of the Scheme and of the Statement under section 230can be obtained free of charge at the Registered Office of the Company or at the office of the Transferor Company's Counsel situated at No. 115, 1st Floor, Luz Church Road, Mylapore, Chennai 600004.

Persons entitled to attend and vote at the respective meetings, may vote using electronic voting system (e-voting)

provided by National Securities Depository Limited. The NCLT has appointed Mr. Manoi K Mishra as the Chairperson of the Secured and Unsecured Creditors Meeting and Mr. Bishwajit Dubey as a Scrutinizer for the Secured and Unsecured Creditors Meeting. The Chairperson will file the Report of the Meeting within a period of three days from the conclusion of the respective Meetings. The Scheme, if approved at the Meeting, will be subject to the subsequent approval of the NCLT

> Manoi K Mishra Chairperson appointed for the Meeting

Date : 6th July, 2024 Place : Kolkata

Dated this 8th July 2024 at New Delhi.

கேரளாவில் அமீபா நுண்ணுயிர் தொற்று: தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க எடப்பாடி வலியுறுத்தல்

விழுப்புரம் விழுப்புரம் விக்கிரவாண்டி

தமிழகத்தின் மாவட்டங்களில்

''மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும்

விழுப்புரம் மாவட்டத்திற்கு தி.மு.க. அரசு அநீதி' பா.ம.க. தலைவர்அன்புமணி ராமதாஸ்கடும் கண்டனம்

ராமதான் பேசுவது அடும்சி அளிக்கிறது.
மாவட்டம் கிட்சியர் மாடுவர் மரிவம் முழுவதும் படியர்கள் மழுவதும் படியர்கள் மழுவதும் படியர்கள் மருவர் மருவர் மருவர் மருவர் மருவர் வரும்பு வரி வடியர் கடியர் குட்சம் மகளிர் வரும்புப்பும் வரியர் வரும்புப்பும் வரியர் வரும்புப்பும் வருவியர்களர்.
வரியர்களர்.
பெறிய அன்றான் கடியர்கள் பெறிய மாவட்டம்களிலும் விழுப்புரம் மாவட்டம்களிலும் விழுப்புரம் மாவட்டம்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று.

மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. கி அதிக என்னனிக்கையில் ஏழைகள் வாழும் மாவட்டம் இது தான். அதன்படிய மாவட்டத்தில் அடுக பயனாலிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவேண்டும். ஆனால், சராசரியாக வழங்கப்படவேண்டிய பயனாலிகளில் ஐநிதில் ஒரு பங்கினருக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக உதயிறி ல்டாலின் உரையிலிறிருந்து புசிந்து வேட்கும் இதன் உரிலந்தில்டாலின் உறையிலிறிருந்து புசிந்து கொள்ள முடிகிறது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில்

தே.மு.தி.க.வினர் வாக்களிக்க மாட்டார்கள்:

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தர்படிர், ஜூலை 8 தொகுதியில் கூலிப்படையால் கூறுதிராகள். ஆனால் பாடுப்பு கண்டிக்கு காண்டிக்க மாட்டார்கள் என்று தர்படுரியில் கூறிப்படையால் கூறுதிராகள். ஆனால் பாடுப்பு கே.மு.தி.க.வினர் வர்து தர்படுரியில் கூறிப்பட்டார். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் கூறுதிறாகு. ஆனிரைகள். ஆனால் பாடுப்பு மாலின மக்களுக்கு தான் மாட்டார்கள் என்று தர்படுரியில் கூறியார். இது மாட்டும் 6 கே.மு.தி.க. பொதுச்செயலாளர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் தெரியதாவதும் மறிப்படும் இதுவரையில் துறைவர் இந்பகள் வர்கிறால் துறைவர் இந்பகள் வர்கிறால் துறைவர் இந்பகள் வர்கிறால் துறைவர் இந்பகள் வருகிறது. காண்கிகுரிச்சியில் 60க்கும் மிறிபட்போற் விஷச்சாராயம் குடித்த மிறிபட்புயல் துறைவர் இந்பட்டிருகள் காண்டிரும் துறிழ்நாடிகள் என்றையில் ஆனியோர் மத்தைக்கு மாதுகாப்பு இல்லை. இன மக்களுக்கு தான் வருகிறது. குறிமுப்பு பாடுப்புகள் எல்லாம் பட்டியல் ஆமில் மாட்டும் கூறுக்கு மாதுகாப்பு இல்லை. இது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை துறிபூராட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தைக்கு பாதுகாப்பு இல்லை துறிபுகாவன் விற்பனை செய்யும் மது மத்தனிக்கை விற்பனை விற்பனை செய்யும் படும் வண்டும் என்று கே.மடிக்க.

சேலத்துல் ஆ..... பிரமுகர் சண்ணியல், சென்னையில் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் படுகொலைகளில் தி.மு.க. வினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டியல் சமூக மக்களின்

சென்னை, ஜூலை s – வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை மிக்கத்தைந்த அளவிலானவிகளுக்கு வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் விடும், அதை சாதனை போன்று இழைத்துள்ளது என்று பா.ம.க. அசைச்சர் உதயதில் லிட்டு, அதை சாதனை போன்று தொலுக்கு விட்டு, அதை சாதனை போன்று தொலுக்குர் அவிக்கிறது. கேவைது அதிச்சி அளிக்கிறது. கைவஞர் மகளிர் உரிமைக்கொண்

வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையல கூறியிருட்பதாவது: "தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் தரிவைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது நிற்பது திட்டங்கள் அமலாக்கத்துறை தான். அத்துறையின் அமைச்சுராக இருப்பவர் அவர் சொல்லும் புள்ளிலிவரம் விகவும் சரியாகத் தான் இருக்க கிகவும் சரியாகத் தான் இருக்க

சட்டப்போவை*க்*

விக்கிறவாண்டி கட்டப்போவத் தொகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயதித உரிவமத் திட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 ஆர்ப்புரம் மோவட்டத்தில் மொத்தம் 60 ஆர்புரம் மேர் மாதம் நடம் 00 நிதயதவி பெற்று வருகின்றனர்" என்று பேசியுள்ளார்.

பொய் அற்றும் பாவட்டங்களில் அன்றான விழுப்புரம் மாவட்டத்தில் வெறும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே மகளிர் உறிமைத் தொகை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்று பாட்டாளி மக்கள் கட்டித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அது சம்பந்தப்பட்ட பளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்

நடவர் கூணை சட் மாவட்டம் பம்போல் பகுதியில் தமிழகத்தில் இத்தை பேதுள்ளன. இல்லை சட் மேலும் ஒரு சிறுவனுக்கு தொற்று முக்கின் முதும் அமிரா முன்மோக்க நடவடிக்கை எடுக்குமாறு அண்ணர் கடியக்கை எடுக்குமாறு அண்ணர் கடியக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கும் முன்னெக்கிக்கை நடவடிக்கைகளில் முன்னை தொற்று பாதிப்பால் கடக்கில் கடிக்கில் கடிக்கும் முன்னெக்கிக்கை கடிக்கும் முன்னெக்கில் கடிக்கில் முன்ன முன்கேக்கின் முன்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் முன்கேக்கில் முன்கேக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் முன்கேக்கில் முன்கேக்கில் முன்கேக்கில் முன்கேக்கில் முன்கேக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் கடிக்கில் முன்கேக்கில் கடிக்கில் முன்கேக்கில் கடிக்கில் முன்கேக்கில் கடிக்கில் கட்கில் கடிக்கில் கடிக்கில் கட்கில் கட்கில் கட்கிக்கில் கட்கில் கட்கில் கட்கில் கட்கில் கட்கில் கட்கில் கட்கில் கடிக்கில் கடிக்கில்

உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பின் தங்கிய மாநிலமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் தான் மிக மிக பின் தங்கிய வன்னியர்களும், ஒடுக்கப்பட்ட பட்டியலினத்தவரும் அதிகஎண்ணிக்கையில் வாழ்கினுனர்.

அதுக எண்ணிக்கையல் வாழகன்றனர்.
ஆப்படிப்பட்ட மாவட்டத்திற்கு
மிக அதிக எண்ணிக்கையில் மகளிர்
உரிமைத் தொகை வழங்கப்பட
வேண்டும். மாறாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றால், அது கூட்டும்புரும்

அது விழுப்புரம் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகம் தானே, அநீதி தானே?

ஆர் வருப்புரம் மாவட்டத்தில் வாழும் மக்கருக்கும் இழைக்கப்படும் துரோகம் தானே, அந்த தானே? இதற்குக் காரணமானவிகளுக்கு பாடம் புகட்ட வேண்டமாம? மகனிர் உரிமைத் துரோகம் அம்பத்தில் துரிகாகம் வெற்றவர்களுக்கு பாடம் புகட்ட சரியான தருணம் விக்கிரவாண்டி தொகுத் இடைத்தேர்தல் தான். இத்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்து வேண்டும், அவ்வாறுசெய்வுகள்முலம் நிமுக அரசு அதன் தவறுகளையும், துரோகங்களையும் மக்கரிகவில்லை எல்பதை புரித்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கவில்லை எல்பதை புரித்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க தடவுக்கை எடுக்கும்.

நடவடிக்கை எடுக்கும் இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியள்ளார்.

E.பாரிவள்ளல் B.Sc.B.L, வழக்கறிஞர் No.11/194, Bharathi Nagar Pozaichalur, Chennai eoo o74

முத்தழகு பைனான்ஸ் தங்கந்கை ஏல அறிவிப்பு

னங்கள் நிறுவனத்தில் 30.65.2023 தேதிக்கு முன்னதாக நகைக்கடன் பெற்று காலவரையரை முடித்தும் திருப்பப்பாத மற்றும் வட்டி செலுத்தி நகை கடனை புதுப்பிக்காத வாடிக்கையாளர்களின் நகைக்கடன்களுக்கு கேதல் மூலமும், பதிவு தபால் மூலமும், மற்றும் பல்வேறு வகைகளில் நினைவுப்படுத்தியும் ஈடுவைக்கப்பட்ட நகைகளை மீட்கவோ அல்லத புதுப்பிக்கவோ இல்லை. எனவே 25.07.2024 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்குள் அசல் மற்றும் வட்டியை செலுத்தி நகை கடகை திருப்பிக்கொள்ளவும். தவறும் பட்சத்தில் திருப்பபடாத கீழ்கண்ட நகை கடன்கள் அனைக்கும் நிறுவனக்கின் விகிப்படி 25,07,2024 **வியாமக்கிமமை** பிழ்யகல் 03.00 மணிக்குள் பகிரங்க ஏலம் விடப்படும் என்பதை தெரிவிக்கிறோம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் குபாய் 10000/ம (பத்தலுபிரம்) அட்வால்ஸ் தொகைக்கட்டி pancard ஆதாகாள்டு நகனுடல் ஒலத்தில் கலந்து கொள்ளவும் ஒலத்தை பாற்றேலைக்கவே நிறுத்திலைக்கவோ ஒலம் நடத்தும் அதிகாரிக்கு முழு உரிமை உண்டு. விளம்பர நாளிதழ் நகலை நிறுவனத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டபட்டுள்ளது

முத்தழகு பைனான்ஸ் என் 68,42, சபரி லாட்ஜ் முதல் தளம், GPM செட்டித் தெரு, அம்பாபுரம், குடியாத்தம்- 632602 இப்படிக்கு அதிகாரம் பெற்ற அதிகாரி

குடியாத்தம்

முத்தழகு பைனாள்ஸ் தங்கநகை ஏல அறிவிப்பு

ளங்கள் நிறுவனத்தில் 30.06.2023 தேதிக்கு முன்னதாக நகைக்கடன் பெற்று காலைவற்றது. இப்படுத்தில் நிறுப்பட்டாடு மற்றும் வட்டி செறுத்திற நகை கடனை புதல்கீக்கத் வாழ்க்கைபாளிகளின் நகைக்கடகிகளுக்கு வழுத் நலமும். புறிவு தபால் ஒலமும், மற்றும் பல்வேறு வகைகளில் நினைவுப்பத்தித்தும் அறுவைக்கப்பட்ட நகைகளை மீட்களே அல்லது மணிக்குள் அசல் மற்றும் வட்டியை செலுத்தி தகை கடனை திருப்பிக்கொள்ளவும். தவறும் பட்சத்தில் திருப்படாத கீழ்கண்ட நகை கடங்கள் அணைத்தம் நிறுவனத்தின் விதிப்படி 25.07.2004 வி**பாழக்கிழமை** மாலை 04.00 மணிக்குள் பகிறக்க ஏலம் விடப்படும் எவியதை தெரிவிக்கிறோம். ஏலத்தில் கலந்து கோள்பவர்கள் குபாப் 10000/ம் (பத்துஆயிரம்) அட்வான்ஸ் தொகைக்கட்டி pancard ஆதார்கார்டு நகலுடன் ஏலத்தில் கலந்து கொள்ளவும் ஏலத்தை மாற்றிவைக் நிறுத்திவைக்கவோ ஏலம் நடத்தும் அதிகாரிக்கு முழு உரிமை உண்டு. விளம்பர நாளிதழ் நகலை நிறுவனத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டபட்டுள்ளத

ஏற்கனவே ஏலத்திலிருத்து நிறுத்திலைக்கப்பட்டு தற்கோது இந்த தேதியில (25.07.2024) இறுதி ஏலம் விடப்படுகிறது.

முத்தழகு பைணன்ஸ் எண் 126, முதல் தளம், வணிகவளாகம்,MBT ரோடு,முத்

II-3727,II-3739,II-3740,II-3745,II-3767,II-3775,II-3776,II-3786,
II-3794,II-3816,II-3817,II-3836,II-3844,II-3871,II-3875,II-3889,
II-3879,II-3894, II-3902,II-3905,II-3911,II-3913,II-3917,II-3929,
III-3932,II-3932,II-3937,II-3949,II-3958,II-3959,II-3964,
II-3936,II-3970,II-3973,II-3975,II-4001,II-4002,II-4009,II-4014,
II-4017,II-4019,II-4027,II-4056,II-4044,

equitas

எக்னிடாஸ் ஸ்மால் ஃமைசான்ஸ் போக் லிமிடேட்டின் காகித வடிலிலாம் ஸ்மால் ஃமைசான்ஸ் போக் லிமிடேட்டின் காகித வடிலிலாம் மட்டிய கொற்க விடியில் வரித்த வடியில் வரித்த வரித்திறித்த வரித்த வரித்த வரித்த வரித்த வரித்த வரித்த வரித்த வரித்த வ

1) நாமின்றைகள் தேற்வு உளர்ப்பிக்கப்படாத்தால் டிமீம். கணக்குகள் கரியூச்சுவல் க்கண்ட் கிபாவியோக்கள் முடக்கம் தெய்யப்படாறு. 2) பட்டியனிடப்பட்ட நிறுவனங்கள் அதியுக்களால் 'நாயின்றைகள் கடிடுத்தாகை' கட்டி அல்லது பிடப்ப பணம் உள்ளிட்ட கொடுப் பணவுகள் செய்யபடுத்தப்படும். இதைக் கருத்தில் கொண்டு, செய்யந்தப்பட்ட படிவர்களை வங்கியின் எழுப்படுத்த இடைத் குறுக்கும் கொண்டு, செய்யந்தவர் உடிகள் இடம் குறுக்கு கருத்தில் கொண்டு, செய்யந்தப்பட்ட படிவர்களை வங்கியின் எழுப்படுத்த இடம். குறுக்கும் கண்டுக்களை (குறு முறையில் உடன் அடிய குறுக்கும் கொண்டுக்கள் பதிவானர் மற்றும் பங்கு பரியாற்ற முகவர் (ரா.ஜி. இடம் பின்வகும் குறையில் உடன்படை குறுக்கும் இடியாகும் கண்டுகள் குறையில் உடன்படை குறுக்கும் இது குறிக்க கேண்டிய காதித பிறுக்க முடல் அல்லது 2) எலக்டானிக் முறையில், அழியுக்கும் இருக்க கேண்டிய காதித பிறுக்க முடல் அல்லது 2) வைக்டானிக் முறையில், அழியுக்கும் அறிவுக்கப்படும் கணைத்து துகையின் அடிய காதியில் காகியாய்கிய கண்டுக்க அண்டித்த துகையின் குறிய மினுக்குரார்க்க கின்கும் அதியியப்படும் கையோய்பிகிப்பட்ட கேண்டுக்க முறும் கூட்டு வைத்திருப்பவர்கள் என்றால், முதல் கட்டுகைக்குரும் மற்றும் கட்டு வைத்திருப்பவர்கள் என்றால், முதல் கட்டுகைக்குரும் பற்றும் கட்டுகள் கடுகியமான் இடம் சென்றன சிக்கியான் சிக்கைக்கையான்னில் பேக்க் விகிட்டி

N. ராமநாதன், நிறுவன செயலாளர்



NATION பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் திறுவனம் சுற்றும் இத்தியன் ஆயில் குழும் திறுவனம்) CIN - L40101171965 GO(005389)

CIN - L4010111N1965-0010U5-569)வு அலுவலகம்: 536, அண்ணா சாலை, தேனாம்பேட்டை Website: www.cpcl.co.in Email ID: shankarp@i Phone No.: (044)24346807

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு நிவிப்பு – 2023–24 ஆண்டிற்கான இறுதி ஈவுத்தொ

பதி சி. ஆகி அறிவிப்பு - 2023-24 ஆண்டிக்கான இறுகி ஈவடுகிறகளை SEB LODR (பட யில் உடமைகள் மற்றம் வெயிப்படுத்தல் தேனை விதிமுறைகள், 2016ன் ஒழுங்குமுறை 4:360 படி, நிதி ஆண்டு 2022-24-26 ஆண்டுகளை திறுமைக்குக் கூட படுக்கு ஆண்டு 2022-24-26 யதிப்பு வெண்ட ஒரு படிகுக்கு ஒ.51-26 (ஒபாய் ஐம்பத்தைத்து மட்டும்) வுண்டுவதுக்கை நப்பினர்களின் அதுகியைக் கடை நியும் இரக்கத்திதன். ஜீவை 19, 2022 வெள்ளிகிறவை "பதிவு தேதி" என நிறுவயல் நிறுவி நடிதித்தகை, வாயிருக்கும் அழுட்டதிர் பொதுக் கூட்டத்தில் உறுப்பினர்களை, அம்கீகிகவப்பட்டல், வமுடந்த பெழுக் கடைத்தி தேதிவிறிலுத்து 20 நடகளுக்கும் அருப்பினர்களுக்கும் வருக்கப்படுக்கு

ுதும்கல்லனு வழக்கப்படும்.

வழுக்கப்படும்.

அறுக்கப்படும்.

அறுக்கப்படும்.

அறுக்கப்படும்.

அறுக்கப்படும்.

அறுக்கப்படும்.

அறுக்கப்படும்.

அறுக்கும்.

அறுக்கிம்.

அறுக்கிம்

முத்தழகு பைனான்ஸ் தங்கநகை ஏல அறிவிப்பு

30.06.2023 தேதிக்கு முன்னதாக நகைக்கடன் பெற்று காலவரையரை முடிந்தும் திருப்பப்படாத மற்றும் வட்டி செலுத்தி நகை கடனை புதுப்பிக்காத வாடிக்கையாளர்களின் நகைக்கடன்களுக்கு கடிதம் ம், பதிவு தபால் மூலமும், மற்றும் பல்வேறு வுப்படுத்தியும் ஈடுவைக்கப்பட்ட நகைகளை மீட்கவோ (பத்துஆயிர்ம்) அட்வான்ஸ் தொலைக்கட்டி pancard ஆதரிகளிற நகதுடன் ஒலத்தில் கலந்து கொள்ளவும் ஏலந்தை மற்றிகைக்கவோ நிறுத்திலைக்கவோ ஏலம் நடத்தும் அநிகளிக்கு முழு உரிமை உண்டு வினம்பர நான்றுந் நகலை நிறுவைத்தின் அறிவிப்பு பலகைவில் ஒட்டபட்டுள்ளது.

JL-12151,JL-12225,JL-12300,JL-12315,JL-12346

matrimony.com

MATRIMONY.COM LIMITED

PUBLIC NOTICE OF TWENTY THIRD ANNUAL GENERAL MEETING

For Matrimony.com Ltd



சென்னை திருவாள்யியூரில் இயங்கி வரும் ஜீவன் ஜோதி இல்ல சிறுவர்களுக்கு தனது மிபி ஆறுமுகத்தின் கூறவு பிறந்ததானை முன்னிட்டு தொழில்றிபர் மன்னை மூன்னிட்டு தொழில்றிபர் மன்னை மூன்னிட்டு தொழில்றிபர் மன்னை மூன்னிட்டு இரும் இருந்த திறும் இருந்த தான் வழித்துக் அறிறன். இல்லப் பொறுப்பாள்களிடம் சிறுவர்களின் அடிப்படை நான் வழித்துக் அறிறன். இல்லப் போறுப்பாள்களிடம் சிறுவர்களின் அடிப்படை குறும் முறும் கூறும் க

நடவடிக்கை எடுப்படுத்திலையம் எடிக்க எடுப்படுத்திலை? எனவே தான் நாங்கள் இந்த விகிறவாகின் இருக்கில் போட்டியிடவில்லை. விகிறவாகின் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இடைத்தேர்தலை தேருந்த தையில் நடக்கும் புறக்கையிப்பார்கள். இவ்வாற பிரேமலதா விஜயகாந்த் கூறிவார்.

பாந்ப்புகள் எல்லாம் பட்டியல் இன மக்களுக்கு தான் வருகிறது. தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் படுவிற்ற வருகிறது. கமிழ்நாட்டில் என்று தேமுநிக்க மன்னது. தமிழ்நாட்டில் அதிகளவில் போதைப்பொருள் புழக்கம் உள்ளது. தமிழ்நாட்டில் துமிழக்கும் உள்ளது. தமிழ்நாட்டில் தேர்கள் தட்பாட்டத்தை முறு அலித்தோம், கமிழக்குகில் போதைப்பொருட்கள் தட்பாட்டத்தை முற்றிலும் கடும் தடவடிக்கை பேற்கொள்ள வேண்டும்.

IN THE COURT OF SUBORDIOANTE JUDGE AT ALANDUR H.M.O.P No. 168 / 2023 E.P.Srinivasan

. Respondents

Chennai-600044.
Respondents
Please take notice that in the above matter is posted for your appearance before the Learned, State of the control of the contro

S. RAJAVIGNESH Advocate Counsel for petitioner

Umaiyalpuram, Chrompet, Chennal- 600044.

No Srinivasan No.4, Avvalyar Street, Umalyalpuram, Chrompet, Chennal- 600044.